



தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 18.09.2019 (பிற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 8006/E/2018

திரு C.D.செளந்தர்ராஜன்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
GST ரோடு,
செங்கல்பட்டு - 603 001.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	21.07.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	15.09.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	18.10.2018 & 29.10.2018

ஆணை

இன்று (18.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு C.D.செளந்தர்ராஜன் ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, திருமதி R.சுகந்தி, அலுவலக கண்காணிப்பாளர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, GST ரோடு, செங்கல்பட்டு ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 21.07.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு மருத்துவர்கள் வேலை நேரம் என்ன அந்த நேரப்படி பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் அவர்கள் வருகிறார்களா என்பதன் விளக்கம், மருத்துவமனை நேரத்துக்கு வருவதை கண்காணிப்பாளர் யார் என்பதன் விபரம், Para Medical Staff எல்லோரும் நேரத்துக்கு வருகிறார்களா அதை கண்காணிப்பது யார் என்பதன் விவரம், Office Admin ல் வேலை பார்ப்பவர்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை Rotation transfer செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது என்றும், அதன்படி Rotation transfer செய்யப்படுகிறார்களா இல்லையெனில் ஏன் செய்யவில்லை என்பதற்குரிய விபரம், அரசு மருத்துவர்களுக்கு Rotation transfer உள்ளதா, இருப்பின் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றபதன் விபரம், நிர்வாகத்தின் Telephone Operator Post நிரப்பப்படாமல் உள்ளதாக அறிவதாகவும், அதற்கான நபரை மருத்துவர்கள் மூலம் தேர்வு செய்து 10 மாதங்கள் ஆகியும் நிரப்பப்படாமல் இருப்பதற்கு உண்டான காரணம் என 6 இனங்களில் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி, GST ரோடு, செங்கல்பட்டு என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 15.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி, செங்கல்பட்டு அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 18.10.2018 & 29.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (18.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான கண்காணிப்பாளர், மேல்முறையீட்டாளர் 11.11.2018 அன்று இறந்துவிட்டதாகத் தெரிவித்து மேல்முறையீட்டாளரது பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் உத்திரகிரியை பத்திரிகை ஆகிய ஆவணங்களை இவ்வாணையத்தின் முன்பு சமர்ப்பித்தார். ஆவணங்களைப் பரிசீலிக்கையில், இந்த இரண்டாம் மேல்முறையீட்டின் மேல்முறையீட்டாளர் திரு C.D.செளந்திரராஜன் இறந்துவிட்டாரென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்று ஆணையம் முடிவு செய்கிறது.

5. ஒரு தனி நபரின் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை, அந்த தனிநபரைச் சார்ந்தே இருக்கும். அந்தத் தனி நபரின் வாழ்க்கை முடியும் நிலையில், அவரால் தொடுக்கப்பட்ட வழக்கும் அவருடனே முடிந்துவிடும். இதுவே சட்டத்தின் நிலையாகும். எனவே, இவ்வழக்கில் தகவல் கோரி வழக்கு தாக்கல் செய்த மேல்முறையீட்டாளர் இறந்துவிட்ட நிலையில், இவ்வழக்கும் அவருடனே முடிகிறது. எனவே, மேற்கூறிய சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில், இவ்வழக்கு மேல் நடவடிக்கையின்றி இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

6. இருப்பினும், இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான கண்காணிப்பாளர், மேல்முறையீட்டாளருக்கு 12.10.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக அவர் கோரிய தகவல் ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை

ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 8006/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
GST ரோடு,
செங்கல்பட்டு - 603 001.

மனுதாரர்

திரு C.D.சௌந்தர்ராஜன்,
எண்.191, காந்தி சாலை,
புதிய எண்.85,
செங்கல்பட்டு - 603 002.

Copy to: Judgement File.
"VP/PA -25.09.19"